

SRESTHA FINVEST LIMITED

Date: 12th February 2021

To
The Manager
Listing Department
1. Bombay Stock Exchange Ltd, Mumbai
2. Metropolitan Stock Exchange of India Ltd, Mumbai.

Dear Sir,

Sub: Newspaper Advertisement

Pursuant to Regulation 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, please find enclosed copies of the newspaper publications of the Un-Audited Financial Results for the quarter ended 31st December, 2020 published in Trinity Mirror (English) and Makkal Kurai (Tamil) on February 12, 2021. The above information is also made available on the website of the Company.

This is for your reference and records.

Thanking you,
Yours faithfully,
For Srestha Finvest Limited


A. Jitendra Kumar Bafna
Company Secretary and Compliance Officer



Encl: As above

Registered Office :
No.35/1, Muthu Krishnan Street,
Kondithope, Chennai - 600079

Phone No. 044-25206006
E-mail : srestha.info@gmail.com
CIN : L65993TN1985PLC012047

TVS Group approaches NCLT for business recast

New Delhi, Feb 12: TVS group said it has filed a composite scheme of amalgamation and arrangement with the National Company Law Tribunal (NCLT), Chennai bench, to implement a family arrangement reached last December aimed at aligning and synchronising ownership of various group firms.

The scheme involves T V Sundaram Iyengar & Sons Pvt Ltd (TVSS), Sundaram Industries Pvt Ltd (SIPL), and Southern Roadways Pvt Ltd (SRW) collectively referred to as the TVS Holding Companies and certain companies belonging to branches of the TVS family, the group said in a statement.

The scheme envisages the amalgamation of SIPL and SRW into TVSS, and movement of various business undertakings, including shares in various companies to the respective companies of the relevant branches of the TVS family, it added.

Under the arrangement, "ownership of the business undertakings, including shares in the companies, managed by a particular branch of the TVS family hitherto vests with companies in which such branch holds a majority of the equity shares", it added.

The scheme was approved by the board of directors of the relevant

companies involved and TVS Holding companies on January 30, 2021, the statement said.

It will, however, be subject to necessary approvals, including relevant regulatory authorities such as NCLT and relevant competition authorities, it added.

In December last year, TVS Motor Company Chairman and MD Venu Srinivasan had said, "With the passage of time, various members of the TVS family felt that the ownership of shares in various companies/businesses should align and synchronise with the management of the respective companies, as is currently being done."

He had said this while announcing the agreement with the TVS family members to the terms of a memorandum of family arrangement.

The present shareholders of the TVS holding companies primarily consist of the third and fourth generations of founder TVS Sundaram Iyengar. Currently, various businesses and entities of the group have been traditionally managed by members of the TVS family.

Srinivasan, however, stated that TVS Motor Company is not a party to the arrangement.

Bob's Banter

Robert Clements

The Valentine Monument..!

The old government architect smiled to himself as he sat at the tea shop he frequented. His assistant who sat next to him though appeared a tad worried.

"No more will people sneer at me and ask what have you built that people will remember you for?" he said with a jeer. "This Valentine's Day Monument I have designed will put my name alongside architects like Frank Lloyd Wright and Frank William Stevens!"

"All Franks sir?"

"Yes, I too will be known as frank and fearless for my style!" said the architect and put it on the table, carefully placing his tea away from it. "How do you like it?" he asked his junior. "The Valentine Monument for Women!"

His junior studied the plans carefully, and his brow became more creased than before. "Sir, are you sure you've opened the right blueprint?" he asked.

"Of course," said the old architect crossly. "Can't you see what is written on top?"

"The Valentine Monument!" read

his junior slowly. "It uses up quite an area sir?"

"Half the country!" said the old architect proudly. "Has anybody ever designed something involving such a gigantic space? Frank Lloyd Wright or the Victoria Terminus architect, Frank William Stevens? Have they?"

"No sir, only you the frank and fearless have done so!"

"I have been carefully noticing," continued the old architect, "how we have been venerating our women in the last few years and that's when I got this..."

"Frank and fearless brainchild of an idea," completed the younger man.

"Exactly!" said the older man. "And how tall will it be sir?"

"Well I had a talk with Trump last night and he gave me the dimensions that would be appropriate! But I am going to make it even more monumental and have decided to double the dimensions!"

"You will certainly be remembered longer than Trump sir!" said his junior.

"I have designed this after much

deliberation!" said the old man. "Have been overjoyed at love laws being passed, schemes to keep women in their homes, and finally my frank and fearless brain designed..."

"This huge, gigantic fortress like wall to keep all our women safe and secure within!" shouted his junior.

"Higher than the Trump wall!"

"Longer than the Mexican border!"

They did not see a hand that accidentally hit their glasses of tea, then watched stupefied as the brown liquid spilled all over the blueprint. They looked up into the furious eyes of the waitress the small tea shop had employed. "Keep your monuments to yourself old man!" hissed the angry woman. "We are already coming out of the walls you men have built imprisoned us in for centuries. We will break down any attempts to build any such again!"

As the 'frank and fearless' chief fled, his junior quickly paid the bill, along with a healthy tip to guarantee his own safety...!

bobbanter@gmail.com

Netsurf revamps Naturamore Joint Care product

Chennai, Feb 12: Netsurf Network, one of the leading direct selling companies in India has recently revamped its Joint Care nutraceutical under the health & wellness brand Naturamore.

Naturamore is a nutraceutical that provides the necessary nutrients to the musculoskeletal system. The enhanced formula helps to maintain joint health, muscle strength, and bone composition. The product can be used for patients with joint pain, joint inflammation,

stiffness, swelling of joints in the shoulder, neck, knee, hip, and elbow, and for people who and it difficult in walking and using the stairs.

Sujit Jatin, Chairman and Managing Director of Netsurf Communications Pvt Ltd, on the launch of Naturamore Joint Care said, "According to the World Health Organization, one in six people and one in three families suffer from arthritis in India. Our internal research also indicates that binge watching, spending long

hours on mobile phones/laptops, an overall sedentary and inactive lifestyle along with nutritional deficiencies cause acute joint-related disorders. In such scenarios, it becomes imperative to consume health supplements to improve the body's ability to fight certain disorders. Our new joint care product provides an effective solution as it contains natural herbs such as Guggul, Ashwagandha, Salai, Hadjod, and Pippali with the goodness of Natural Seaweed calcium, which

are useful in maintaining the overall musculoskeletal system healthy by providing necessary functional nutrition to the joints."

HDFC Life launches 'Click 2 Protect Life'

Chennai, Feb 12: HDFC Life, one of India's leading life insurers, has launched its latest flagship term product Click 2 Protect Life. The non-linked, non-participating, individual term plan has been designed to cater to the changing needs in the different life stages of an individual.

The ongoing pandemic has brought about a change in an individual's approach towards life insurance as a product category. Term insurance has become an important component of every financial plan.

HDFC Life's Click 2 Protect Life offers three main options such as Life & Critical Illness Auto-balance, Life Protect Option and Income Plus Option.

At the start of the policy, the basic sum assured is split between life cover and critical illness cover in 80:20 ratio. The total basic sum assured remains the same throughout the policy.

The best part about this plan is that despite the increasing CI cover at every policy anniversary, the premium for the customer remains unchanged throughout the policy term.

All options include both fixed and whole life covers. Add-on features like Return of Premiums, Waiver of Premiums on CI, Accidental Death Benefit and premium payment frequency alteration are available for some options as per pre-disclosed conditions.

SRESTHA FINVEST LIMITED

Regd. Office: No.351, Multi-Krishna Street, Sundariga, Chennai - 600 079 | Tel: 044 - 2525 6266
E-Mail: srestha.fininvest@gmail.com | Website: www.srestha.com | CIN: L55937TN0909R000347

EXTRACT OF STATEMENT OF STANDALONE UNAUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER ENDED ON 31ST DECEMBER, 2020

Particulars	Quarter Ended		Year Ended	
	31.12.2020	30.09.2020	31.12.2020	Year Ended
(Rs. In Lakhs)				
Total Income	108,40,000	107,80,000	3,98,40,000	3,98,40,000
Net Profit/(Loss) for the period	34,72,000	35,42,000	1,27,37,000	1,27,37,000
Net Profit/(Loss) for the period after tax (after Extraordinary Items)	34,72,000	35,42,000	1,27,37,000	1,27,37,000
Basic Earnings per Share (Rs. 1/- each)	0.36	0.37	1.35	1.35
Diluted Earnings per Share (Rs. 1/- each)	0.36	0.37	1.35	1.35

Notes: The above is an extract of the detailed format of Quarterly Financial Results filed with the Stock Exchange under Regulation 33 of the SEBI (LODR) Regs, 2015. The full format of Quarterly Financial Results is available on the Stock Exchange website www.sebi.gov.in and on the company's website www.srestha.com.

Place: Chennai
Date: 10/02/2021

Srestha Fininvest Limited
MANJESH PARASARANI
Whole Time Director
DIN: 00810620

Tejassvi Aaharam Limited

(Formerly known as Starting Spinnars Limited)

Regd. Office: No. 16/31, First Floor, Lakshmi Chitra Road, S.S. Nagar, Chennai 600 061
CIN: L54071TN1949P020672 | Email: info@tejassvi.com | Website: www.tejassvi.com

STATEMENT OF UNAUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND NINE MONTHS ENDED 31ST DECEMBER, 2020

Sl. No.	Particulars	Quarter Ended		Nine Months Ended		Year Ended
		31.12.2020	30.09.2020	31.12.2020	31.12.2020	
1	Total Income from Operations	0.07	14.53	0.07	27.87	41.88
2	Profit/(Loss) from ordinary activities (after tax) (Extraordinary Items)	(0.89)	(5.43)	(13.45)	(11.20)	(47.05)
3	Net Profit/(Loss) for the period after tax (after Extraordinary Items)	(0.96)	(5.43)	(16.15)	(11.40)	(142.85)
4	Net Profit/(Loss) for the period after tax (after Extraordinary Items)	(0.96)	(5.43)	(16.15)	(11.40)	(142.85)
5	Net Profit/(Loss) for the period after tax (after Extraordinary Items)	(0.96)	(5.43)	(16.15)	(11.40)	(142.85)
6	Total Comprehensive Income for the period (after tax) (after Extraordinary Items)	(0.96)	(5.43)	(16.15)	(11.40)	(142.85)
7	Equity Share Capital	700.00	700.00	700.00	700.00	700.00
8	Earnings per Share (of Rs. 10/- each)	(0.01)	(24.82)	(0.80)	(24.74)	(2.20)

Notes: The above is an extract of the detailed format of Quarterly Financial Results filed with the Stock Exchange under Regulation 33 of the SEBI (LODR) Regs, 2015. The full format of Quarterly Financial Results is available on the Stock Exchange website www.sebi.gov.in and on the company's website www.tejassvi.com.

Place: Chennai
Date: February 11, 2020

PUBLIC AUCTION PRESS NOTICE

It is hereby notified by the custodian of the imported cargo, remain un-cleared by the owner's / Importer's of the cargo, lying at the FREE TRADE WARE-HOUSE ZONE, as per details furnished below, it intended for public auctioning by customer-approved auctioneers in 'AS-IS-WHERE-IS' condition:

Sl. No.	DETAILS & PARTICULARS OF UN-CLEARED CARGO NOTIFIED FOR AUCTION
1	Name & address of the importer / Owner of the un-cleared cargo
2	Description of the un-cleared cargo & Quantity
3	Approximate value declared by Importer / Owner of the un-cleared cargo - as per the Original Bill of Entry
4	Name & Address of the Custodian
5	Period of storage
6	Contact Person of Custodian
7	Phase of inspection of the cargo

The public auction is subject to provisions of Section 46 of Indian Customs Act, 1962, read with relevant notifications/modifications, in force and as amended from time to time. It is hereby informed that any person(s) / entities / financial institution(s) having ownership / stake / holding / lien over the un-cleared cargo, in full or part, individually or jointly, intended for public auction may make notice of the proposed auctioning and objections, if any, may be lodged with the custodian of the cargo, within 15 days of press release of the proposed public auctioning, in writing by electronic means with sufficient and adequate proof of legally supportive evidence. No claim of objections whatsoever, if any, being received after the expiry of 15 days of notifying in the press of the public auctioning, shall be entertained by the Custodian of the un-cleared cargo.

Place: Chennai, India
Date: 12 February 2021

Sd/ by CUSTODIAN

EL FORGE LIMITED

Reg. Office: 1A, Sripurambudur High Road (Via) Singaperumal Koil, Appur Village, Kattangalathur Onnam, Chengalpattu Dist. 603204
Phone: (044) 4712500 Telefax: (044) 4712523 E-Mail: info@elforge.com
Corporate Office: Door No.21C, A.R.K Colony, Edamam Road, Alwarpet, Chennai - 600018
Phone: (044)6334916 E-Mail: info@elforge.com

EXTRACTS OF UNAUDITED STANDALONE FINANCIAL RESULTS FOR THE QUARTER AND NINE MONTHS ENDED 31-12-2020

Sl. No.	Particulars	Quarter Ended		Nine Months Ended		Year Ended
		Dec. 31, 2020	Sep. 30, 2020	Dec. 31, 2020	Dec. 31, 2020	
1	Total Income from Operations (net)	849.25	593.52	577.90	1,589.21	3,285.70
2	Net Profit/(Loss) from ordinary activities after tax (after Extraordinary Items)	(145.47)	(160.26)	(271.80)	(566.38)	(888.33)
3	Net Profit/(Loss) for the period after tax (after Extraordinary Items)	(145.47)	(160.26)	(271.80)	(566.38)	(888.33)
4	Paid Up Equity Share Capital (Face Value of the share Rs. 10/- each)	2,032.43	2,032.43	2,032.43	2,032.43	2,032.43
5	Reserves (including Revaluation Reserves as per balance sheet)	(0,042.45)	(8,885.96)	(8,237.03)	(9,042.45)	(8,476.07)
6	Earning per share in Rs. Before extraordinary items (Not Annualised)					
Basic		(0.72)	(0.79)	(1.34)	(2.79)	(4.37)
Diluted		(0.72)	(0.79)	(1.34)	(2.79)	(4.37)
7	Earning per share in Rs. after extraordinary items (Not Annualised)					
Basic		(0.72)	(0.79)	3.34	(2.79)	1.48
Diluted		(0.72)	(0.79)	3.34	(2.79)	1.48

Notes: The above is an extract of the detailed format of unaudited financial results for the quarter ended December 31, 2020 filed with the stock exchange under Regulation 33 of the SEBI (Listing and Disclosure Requirements) Regulations 2015. The full format of the said results are available on the website of BSE Limited (www.bseindia.com) and on the Company's website www.elforge.com.

The Company operates for the nine months ended December 31, 2020 and quarter ended December 31, 2020 may not be compared with the corresponding previous year figures due to lockdown announced by the Government, due to global pandemic, namely COVID-19.

The above results, duly reviewed by Audit Committee, have been approved by the Board of Directors in their meeting held on February 11, 2021.

Place: Chennai
Date: 11-02-2021

SAPTARISHI

Agro Industries Ltd

Regd. Office: Patalem Sugar Factory Road, Pazhayanoor Post, Kanchipuram District, Tamilnadu- 603 308@www.saptarishiagro.com | Saptarishi121@gmail.com | CIN: L54097TN1902PL022192

EXTRACT OF UN-AUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER ENDED DECEMBER 31, 2020

Sl. No.	Particulars	QUARTER ENDED		YEAR ENDED
		31.12.2020	30.09.2020	
1	Total Income from operations (net)	845.59	11,79.77	1,935.26
2	Net Profit/(Loss) for the period (after tax) (after Extraordinary Items)	18.84	17.95	1,770.50
3	Net Profit/(Loss) for the period after tax (after Extraordinary Items)	18.84	17.95	1,770.50
4	Net Profit/(Loss) for the period after tax (after Extraordinary Items)	18.84	17.95	1,770.50
5	Total Comprehensive Income for the Period (after tax) (after Extraordinary Items)	18.84	17.95	1,770.50
6	Equity Share Capital	3,402.00	3,402.00	3,402.00
7	Reserves (including Revaluation Reserves)			(5,727.85)
8	Earnings per Share (of Rs. 10/- each) (not annualised)	0.06	0.05	0.00
Basic		0.06	0.05	0.00
Diluted		0.06	0.05	0.00

Notes: The above results have been reviewed by the audit committee of the Company and taken on record by the Board of Directors of the Company in its meeting held on 10/02/2021 and same are also reviewed by the statutory auditors of the Company.

The above is an extract of the detailed format of Quarterly Financial Results filed with the Stock Exchange under Regulation 33 of the SEBI (Listing and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarterly Financial Results are available on the Stock Exchange website www.sebi.gov.in and on the Company website www.saptarishiagro.com.

Place: Alamedudurai
Date: 10.02.2021

Sri Ramesh Rajagopal
Chairman
DIN:02517967

